

LESSON 26: Impersonal Verbs—போதும் and வேண்டும்

The verb போதும் is used for the English “(to) be enough”

The verb வேண்டும் is used for the English verbs “(to) want” and “(to) need”

போதும் and வேண்டும் are only used to express the habitual and the present and future tenses. They are not used in the past tense. The negative forms of the two verbs are போதவில்லை (past and present tense), போதாது (future tense) and வேண்டா.

The same form of these impersonal verbs is used for all subjects, and all subjects are in the form Noun + (உ)க்கு.

Examples

இந்தச் செடிக்குத் தண்ணீர் வேண்டும்.
மாணவர்களுக்கு நூல்கள் வேண்டும்.
அவனுக்குப் பணம் வேண்டும்.
எனக்கு வடை வேண்டா.

This plant needs water.
Students need books.
He needs money. / He wants money.
I do not want vadai.

உனக்கு இது போதும்.
அவனுக்கு ஒரு சட்டை போதாது.

This is enough for you.
One shirt will not be enough for him.

Exercises

1. Translate
- 2.

LESSON 27: The Direct Object (cont.)

When writing the direct object, the Noun + ஐ construction is sometimes optional.

If the direct object is a specific noun, then the Noun + ஐ construction is required. This rule applies to most direct objects that refer to people.

If the direct object refers to a noun in general terms, then the addition of ஐ to form the direct object is optional, and usually it is not added.

Examples

நான் ஒரு மீன் வாங்கினேன்.

I bought a fish.

நான் ஒரு மீனை வாங்கினேன்.

I bought a fish.

The pair of sentences illustrates the fact that addition of ஐ to the general noun ஒரு மீன் is optional.

அப்பா எனக்குப் பணம் கொடுத்தார்.

Father gave me money.

அப்பா எனக்குப் பணத்தைக் கொடுத்தார்.

Father gave me the money. OR Father gave me money.

In the first sentence, பணம் is a general term and does not require the addition of ஐ. The second sentence could be interpreted as the optional addition of ஐ to the direct object of the first sentence, in which case the meaning would be the same. Alternatively, பணம் in the second sentence could be referring to some money that was specified earlier in the conversation. In that case the ஐ is required.

அவள் இந்த மீனை உண்பாள்.

She will eat this fish.

அவர்கள் அந்தத் தண்ணீரைக் குடிக்கமாட்டார்கள்.

They will not drink this water.

The direct object of both sentences requires the addition of ஐ, because the words இந்த and அந்த cause the direct object to refer to a specific மீன் and specific தண்ணீர்.

நாம் தண்ணீர் குடிப்போம்.

We drink water. (We will drink water.)

ஆனால் நாம் பால் குடிக்கமாட்டோம்.

But we do not drink milk. (But we will not drink milk.)

The direct objects of both sentences are general.

Exercises

1. Translate

LESSON 28: Impersonal Verbs—பிடி⁶, தெரி², and புரி²

The Noun + (உ)க்கு construction is used for the subject of sentences containing the impersonal verbs பிடி⁶ (to) like, தெரி² (to) like, and புரி² (to) understand. The direct object of these sentences uses the Noun + ஐ construction. These verbs are always conjugated with the pronoun அது in the past, present, and future tenses. Just as with other verbs, habitual actions are expressed in the future tense.

	Past	Present	Future	Past/Present Neg.	Future Neg.
பிடி ⁶	பிடித்தது	பிடிக்கிறது	பிடிக்கும்	பிடிக்கவில்லை	பிடிக்காது
தெரி ²	தெரிந்தது	தெரிகிறது	தெரியும்	தெரியவில்லை	தெரியாது
புரி ²	புரிந்தது	புரிகிறது	புரியும்	புரியவில்லை	புரியாது

Examples

LESSON 29: Question Words

A declarative sentence can be changed into a question by inserting a question word right after the subject.

who	யார், எவன்/எவள், எது	why	ஏன்
what	என்ன, எது	which	எந்த
when	எப்பொழுது, என்று	how much	எத்தனை
where	எங்கே	how many	எவ்வளவு
how	எப்படி, எவ்வாறு		

Examples

The prefix இ indicates relative nearness or proximity to the speaker. The prefix அ indicates relative distance from the speaker. And the prefix எ is used to indicate a question.

இங்கே	here	இந்த	this
அங்கே	there	அந்த	that
எங்கே	where	எந்த	which

இவன், அவன்

LESSON 30: Verbless Sentences and Possessive Adjectives

In Tamil, possessive adjective = Noun + உடைய OR Noun + இன்
Noun + உடைய and Noun + இன் constructions are formed according to the same rules as Noun + ஐ.
Possessive adjectives of most pronouns are irregular and listed below.

Pronoun	Possessive Adjective Forms	
நான்	என்னுடைய	என்
நீ	உன்னுடைய	உன்
அவன்	அவ்னுடைய	அவன்
அவள்	அவளுடைய	அவள்
அவர்	அவருடைய	அவர்
அது	அதனுடைய	அதன்
நாம்	நம்முடைய	நம்
நாங்கள்	எங்களுடைய	எங்கள்
நீங்கள்	உங்களுடைய	உங்கள்
அவர்கள்	அவர்களுடைய	அவர்கள்

Note: அவன், அவள், அவர், and அவர்கள் can have a possessive adjective form that is unchanged from the pronoun. Depending on the context, it may be necessary to add உடைய to avoid confusion.

Noun	Possessive Adjective Forms	
நாய்	நாயுடைய	நாயின்
மாடு	மாட்டுடைய	மாட்டின்
நிலா	நிலாவுடைய	நிலாவின்

English sentences with the verb “(to) be” as the main verb have no verb when translated to Tamil.

Examples

I am a teacher.

நான் ஆசிரியர்.

They are students.

அவர்கள் மாணவர்கள்.

She is my younger sister.

அவள் என் தங்கை. OR அவள் என்னுடைய தங்கை.

This cow is his cow.

இந்த மாடு அவனுடைய மாடு. OR இந்த மாடு அவன் மாடு.

That is my mother's store.

அது என் அம்மாவுடைய கடை. OR அது என் அம்மாவின் கடை.

His house is here.

அவர் வீடு இங்கே இருக்கிறது. OR
அவருடைய வீடு இங்கே இருக்கிறது.

Exercises

1.

Little brother held the dog's tail.

தம்பி நாயுடைய வாலைப் பிடித்தான்.

LESSON 31: Infinitive + Finite Verb

The infinitive form of a given verb can often be translated into English as “to Verb.” Just as in English, some finite verbs can be paired with the infinitive forms of other words.

Examples

அவனுக்குச் சிறுகதைகள் படிக்கப் பிடிக்கும்.

He likes to read short stories.

நான் அவர்களைச் சந்திக்க மறந்தேன்.

I forgot to meet them.

அப்பா நேற்று தம்பியை வீட்டுக்கு வரச் சொன்னார்.

Yesterday father told little brother to come home.

அவள் எனக்குப் பல்லாங்குழியை விளையாடக் கற்றுக்கொடுப்பாள்.

She will teach me how to play pallaanguzhi. [விளையாடக் கற்றுக்கொடு⁶ = teach (how) to play]

When Infinitive + போ³ construction is used in the present tense, it has the same meaning as the English “going to Verb.”

நாங்கள் தாயத்தை விளையாடப் போகிறோம்.

We are going to play thaayam.

The Infinitive + பார்⁶ construction means “(to) try to Verb”

நான் அவர்களைச் சந்திக்கப் பார்ப்பேன்.

I will try to meet them.

The Infinitive + விடு⁴ construction means “(to) allow to Verb”

அக்கா என்னை வெளியே போக விடமாட்டாள்.

Elder sister will not allow me to go outside.

Exercises

தொடங்கு³ ஏங்கு³ துடி⁶ கற்றுக்கொள்¹ கற்பி⁶ பழகு³ ஆசைப்படு⁴ விரும்பு³ பார்⁶

தெரி⁶ பிடி⁶ வா²

LESSON 32: Infinitive + லாம், Infinitive + கூடாது, Infinitive + வேண்டா

The Infinitive + லாம் construction is used to give permission or indicate that an action is permissible. It translates to "allowed to Verb" or "may Verb".

நாம் இந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். We may drink this water.
நீ உள்ளே வரலாமா? You may come in. / You are allowed to enter.

The Infinitive + கூடாது construction translates to "should not Verb" or "not allowed to Verb".

இங்கே புகை பிடிக்கக்கூடாது. Smoking is not allowed here. [புகை பிடி⁶ =(to) smoke]
நீ இந்த நாயைத் தொடக்கூடாது. அது கடிக்கும். You should not touch this dog. It bites. (It will bite.)

The Infinitive + வேண்டா construction is another form of the Negative Command (Infinitive + ஆதே). It can also mean "should not Verb".

அந்தத் திரைப்படத்தை நீ பார்க்க வேண்டா! Do not watch that movie.

Examples

LESSON 33: Infinitive + ட்டும்

The Infinitive + ட்டும் construction translates to “let Verb happen”

குழந்தை தூங்கட்டும். அப்புறம் பசுவோம். Let the child sleep. Then we can talk.
அம்மா வீட்டுக்கு வரட்டும். அப்புறம் நீ உன் நண்பருடைய வீட்டுக்குப் போகலாம்.

Let mother come home. Then you can go to your friend’s house.

When ஆ is added to the Infinitive + ட்டும் construction to form a question, it translates to “shall Verb”

நான் இதை வாங்கட்டுமா? Shall I buy this?

Depending on the context, adding ஆ to the Infinitive + லாம் construction can also form a question that translates to “shall Verb”

நாம் இப்பொழுது கிளம்பலாமா? Shall we leave now?

LESSON 34: Noun + உம்

To connect two or more nouns with the word “and”, add the suffix உம் to each noun.

Nouns ending in -ம், -று, and -டு do not undergo any changes when adding உம்.

மரமும் ஆறும் மாடும் tree, river, and cow
எனக்குப் பாலும் தேனும் வேண்டும். I want milk and honey.
என் தம்பியும் உன் அண்ணனும் நண்பர்கள். My younger brother and your elder brother are friends.
அம்மாவும் குழந்தையும் தூங்குகிறார்கள். Mother and child are sleeping.

Case suffixes are added before the உம் suffix is added to the noun.

நான் அவர்களையும் உன்னையும் நேற்று பார்த்தேன். I saw them and you yesterday.
உழவர் விதையும் உரமும் வாங்கினான். The farmer bought seed and fertilizer.
அப்பா எனக்கும் தங்கைக்கும் பணம் கொடுப்பார். Father will give money to me and younger sister.

LESSON 35: Transitive vs. Intransitive Verbs

Some verbs cannot take direct objects. These verbs are called intransitive verbs. Verbs that take direct objects are called transitive verbs. விழு² and உட்கார்² are two examples of intransitive verbs.

மரம் விழுகிறது. The tree falls.
நீ உட்கார்வாய். You will sit.

Many transitive and intransitive verbs occur in pairs. Most class 2 verbs are intransitive and most class 6 verbs are transitive.

எரி ² (to) burn [intransitive]	காகிதம் எரிகிறது.	The paper burns.
எரி ⁶ (to) burn [transitive]	நாம் குச்சிகளை எரிக்கிறோம்.	We burn the sticks.
ஏறு ³ (to) rise [intransitive]	விலை ஏறுகிறது.	The price rises.
ஏற்று ³ (to) raise [transitive]	அவன் பெட்டியை ஏற்றுவான்.	He will raise the box.

மாறு/மாற்று
இறங்கு/இறக்கு
திரும்பு/திருப்பு
கிளம்பு/கிளப்பு
பரவு/பரப்பு
நுழை
வளை
நகர்
வளர்
கிழி
அழி
ஒளி
எழு², எழுப்பு³
கெடு⁴/கெடு⁶
வாளியை ஏற்றுகிறேன். விலை ஏறுகிறது.
வாளியை இறக்குகிறேன். விலை இறங்குகிறது(?)
அவனை மாற்றுகிறோம். அவன் மாறுகிறான்.
அவனைத் திருத்திடுகிறோம். அவன் திருந்துகிறான்.
மாடுகளை மேய்க்கிறார். ஆடுகள் மேய்கின்றன.
காகிதத்தைக் கிழிக்கிறாள். காகிதம் கிழிகிறது.
அவள் என்னைக் குழப்புகிறாள். நான் குழம்புகிறேன்.

LESSON 36: Noun + இல், Noun + இலிருந்து

The இல் case suffix is used for the preposition “in” and is added to Nouns exactly like the ஐ case suffix. Noun + இல் can also sometimes translate to “on” or “at”.

ஆற்றில் நீர் இருக்கிறது.

அவன் மேடையில் நிற்பார்.

தங்கை வரவில்லை. அவள் வீட்டில் இருந்தாள்.

அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசினார்.

பறவை மரத்தில் உட்கார்கிறது.

There is water in the river.

He will stand on stage.

Younger sister did not come. She stayed at home.

He spoke in Tamil and English.

The இலிருந்து case suffix translates to “from”.

இவர்கள் மதுரையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார்கள்.

மாணவர்கள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஓடுவார்கள்.

பேருந்து அந்தத் திசையில்ருந்து வரும்.

They left for Chennai from Madurai.

The students will run home from school.

The bus will come from that direction.

LESSON 37: Noun + இடம் vs. Noun + (உ)க்கு, Noun + இடமிருந்து

The இடம் and இடமிருந்து case suffixes are added only to pronouns or “human” nouns according to the same rules as the ஐ case suffix.

Noun + இடம் and Noun + (உ)க்கு have similar English translations, but they can have slightly different meanings in Tamil. Noun + இடம் indicates temporary possession, whereas Noun + (உ)க்கு is used to indicate permanent possession. The following sentences illustrate the difference:

1. a. மருத்துவர் அப்பாக்கு மருந்தைக் கொடுத்தார். அப்பா அதைக் குடித்தார்.

The doctor gave the medicine to father. Father drank it.

b. மருத்துவர் அப்பாவிடம் மருந்தைக் கொடுத்தார். அப்பா அதை நோயாளிக்குக் கொடுத்தார்.

The doctor gave the medicine to father. Father gave it to the patient.

In 1.a., the doctor gives the medicine to father for father to drink. In 1.b., the doctor gives the medicine to father so it can be passed along to the patient.

Noun + இடம் and Noun + (உ)க்கு can also be used to indicate possession with the verb “(to) have”. The same differences of permanent vs. temporary possession apply for the two case suffixes in the following pair of sentences:

2. a. அவனுக்குப் பணம் இருக்கிறது. 2.b. அவனிடம் பணம் இருக்கிறது. I have money.

Sentence 2.a. implies that he is a (relatively) wealthy person who always has money. Sentence 2.b. simply means that he presently has money on his person.

Noun + இடமிருந்து is used in place of Noun + இலிருந்து and translates to “from (person)”. It should be noted that Noun + இடம் can also translate to “to (person)”, just like Noun + (உ)க்கு can indicate motion to a destination.

தம்பி அண்ணனிடம் போவான்.

Little brother went to elder brother.

நான் அக்காவிடமிருந்து ஒரு தட்டு வாங்கினேன்.

I received a plate from elder sister.

LESSON 38: Noun + ஆல் and Infinitive + முடி²

The Noun + ஆல் case suffix translates to “by means of”, “because of”, or “out of”. The “by means of” usage is often translated as “with” in English.

The Noun + ஆல் case suffix is added to nouns according to the same rules as the ஐ case suffix. The only exception is அது which becomes அதனால்.

Examples

மரத்தைக் கத்தியால் குத்துவான்.

He will stab the tree with a knife.

அவளை என் கண்களால் பார்க்கவில்லை.

I did not see her with my eyes.

காய்ச்சலால் நான் இன்று வரவில்லை.

I did not come today because of fever.

களிமண்ணால் ஒரு பாளையைச் செய்கிறாள்.

She makes a pot out of clay.

The verb முடி² translates to “(to) be able to”. Like the verbs பிடி⁶, தெரி², and புரி², the verb முடி² is always conjugated with the pronoun அது in the past, present, and future tenses. Habitual actions are expressed in the future tense. Whereas the subject in sentences with பிடி⁶, தெரி², and புரி² is the Noun + (உ)க்கு construction, sentences with முடி² require the Noun + ஆல் construction. The negative forms of the verb are முடியவில்லை (past and present tense) and முடியாது (future tense).

Examples

அ

LESSON 39: Noun + ஓடு, Noun + உடன்

The ஓடு case suffix and உடன் suffix both mean “with”. ஓடு is added to nouns just like ஐ, and உடன் is added to nouns just like உம். The only exception is அது, which becomes அத்துடன்.

Examples

அவரோடு போவேன்.

அப்பா இந்தப் பையோடு வேலைக்குப் போனார்.

அவள் என்னை அன்புடன் கவனித்தாள்.

I will go with him.

Father went to work with this bag.

She took care of me with affection.

LESSON 40: If/then Conditional

Remember that the Past Tense is formed by adding the appropriate pronoun endings (ஏன், ஆய், ஆன், ஆள், etc.) to the Past Stem.

The Past Stem + ஆல் construction is used to form the “If Verb, then...” conditional construction for all pronouns.

Root	Past Stem	Conditional
செய் ¹	செய்த்	செய்தால்
செல் ¹	சென்ற்	சென்றால்
ஆள் ¹	ஆண்ட்	ஆண்டால்
உட்கார் ²	உட்கார்ந்த்	உட்கார்ந்தால்
வாங்கு ³	வாங்கின்	வாங்கினால்
சாப்பிடு ⁴	சாப்பிட்ட்	சாப்பிட்டால்
பெறு ⁴	பெற்ற்	பெற்றால்
பார் ⁶	பார்த்த்	பார்த்தால்
இரு ⁷	இருந்த்	இருந்தால்

Examples

நான் கடிதத்தைத் தேடினால், அதைக் கண்டுபிடிப்பேன்.
நீங்கள் வந்தால், அவள் வரமாட்டாள்.
நாய் குரைத்தால், என்னால் தூங்கமுடியாது.

If I search for the letter, I will find it.
If you all come, she will not come.
If the dog barks, I will not be able to sleep.

LESSON 41: Negative Conditional, Conditional + உஹ்

The Past Stem + ஆவிட்டால் construction is used to form the “If not Verb, then...” negative conditional construction.

Examples

Adding the suffix உஹ் to the conditional verb forms changes the meaning to “Even if (not) Verb, then...”

Examples